



இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

உங்கள் வளர்ச்சிக்கு உத்தம நண்பன்

139, மெயின் வீதி, கொழும்பு - 11, இலங்கை

எளிதாக்கப்பட்ட வருமானக் கூற்று 31.03.2025 இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது				
ரூபா மில்லியன்களில்	வங்கி (in LKR)		குழுமம் (in INR)	
	நடப்புக் காலப்பகுதி 01.04.2024 லிருந்து 31.03.2025 வரை	முன்னைய காலப்பகுதி 01.04.2023 லிருந்து 31.03.2024 வரை	நடப்புக் காலப்பகுதி 01.04.2024 லிருந்து 31.03.2025 வரை	முன்னைய காலப்பகுதி 01.04.2023 லிருந்து 31.03.2024 வரை
வட்டி வருமானம்	2,446	3,109	281,310	240,497
வட்டிச் செலவுகள்	652	449	172,408	142,203
தேரிய வட்டி வருமானம்	1,794	2,660	108,902	98,294
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	470	449	55,451	56,563
கட்டணம் மற்றும் ஏனைய வருமானம்	-	-	-	-
தேரிய பொத்த தொழிற்பாட்டு வருமானம்	2,264	3,109	164,353	154,857
நட்டங்களுக்கான பெறுமதி குறைப்பு	(9)	32	41,763	33,512
தனிப்பட்ட செலவினங்கள்	92	70	46,664	61,402
ஏனைய செலவினங்கள்	91	87	30,809	25,818
நிதியியல் சொத்துக்களை அங்கீகரிப்பதனால் நிகர இலாபம்/நட்டம்:	-	-	-	-
வரிக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபம்/நட்டம்	2,090	2,920	45,117	34,125
வருமான வரியும் ஏனைய வரிகளும்	861	1,279	11,770	7,569
வாத்திற்கான இலாபம்/நட்டம்	1,229	1,641	33,347	26,556
வாப்பகுதிக்கான ஏனைய அனைத்துமூன்றாக்கிய வருமானம் வரி நிர்வகை				
வாப்பகுதிக்கான பொத்த அனைத்தும் உள்ளடக்கிய வருமானம்				

எளிதாக்கப்பட்ட நிதியியல் நிலைமைக் கூற்று 31.03.2025 இல் உள்ளவாறானது				
ரூபா மில்லியன்களில்	வங்கி (in LKR)		குழுமம் (in INR)	
	நடப்புக் காலப்பகுதி 31-மார்ச்-2025 இல் உள்ளவாறு (கணக்கப்படுத்தப்பட்டது)	31-மார்ச்-2024 இல் உள்ளவாறு (கணக்கப்படுத்தப்பட்டது)	31-மார்ச்-2025 இல் உள்ளவாறு (கணக்கப்படுத்தப்பட்டது)	31-மார்ச்-2024 இல் உள்ளவாறு (கணக்கப்படுத்தப்பட்டது)
சொத்துக்கள்				
காக மற்றும் காகக்கு சமாளனைவைகள்	1,560	69	182,975	171,165
மத்திய வங்கியுடனான மீதிகள்	365	404	2,327	2,859
வங்கிகளிலுள்ள இருப்புகள்	-	-	27,728	14,379
பெறுமதி நிதியியல் சாதனங்கள்	-	-	-	-
இலாபம் மற்றும் நட்டம் ஊடான நிபாய் பெறுமதியில் குறித்துரைக்கப்பட்ட நிதிச் சொத்துக்கள்	-	-	-	-
தீர்ப்பளவுக் கிரயத்தில் நிதிச் சொத்துக்கள்	-	-	-	-
கடன்கள் மற்றும் முற்பணைகள்	25,758	20,675	2,455,551	2,133,188
தீர்ப்பளவுக் கிரயத்தில் நிதிச் சொத்துக்கள்	-	-	-	-
கடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	8,049	10,322	1,075,981	818,601
ஏனைய அனைத்துமூன்றாக்கிய வருமானத்தின் ஊடான	-	-	-	-
நிபாய் பெறுமதியில் நிதிச் சொத்துக்கள்	2	2	32,140	174,861
இணைக்கப்பள்ளிகளிலான முதலீடுகள்	-	-	-	-
இணைக்கப்பள்ளி மற்றும் கூட்டுமுயற்சிகளிலான முதலீடுகள்	-	-	-	-
ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்	303	248	46,548	37,398
ஏனைய சொத்துக்கள்	152	209	126,899	167,885
சொத்துச் சொத்துக்கள்	36,189	31,929	3,950,149	3,520,336
பொறுப்புகள்				
வங்கிகளுக்குச் சொலுத்தப்பட்ட வேண்டியவை	5,705	2,956	157,084	75,591
பெறுமதி நிதியியல் சாதனங்கள்	-	-	-	-
இலாபம் மற்றும் நட்டம் ஊடான நிபாய் பெறுமதியில் நிதியியல் பொறுப்புகள்	-	-	-	-
தீர்ப்பளவுக் கிரயத்தில் நிதிச் சொத்துக்கள்	-	-	-	-
கைப்பாட்டாளர்களுக்கு கொடுக்கவேண்டியவை	10,261	9,843	3,103,805	2,853,278
தீர்ப்பளவுக் கிரயத்தில் நிதிச் சொத்துக்கள்	-	-	-	-
ஏனைய கட்டுப்பாட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டியவை	-	-	-	-
வழங்கப்பட்ட படுகடன் பிணைகள்	-	-	-	-
நடப்பு வரிப் பொறுப்புகள்	111	133	-	2
ஏனைய பொறுப்புகள் மற்றும் ஏற்பாடுகள்	153	177	363,851	312,042
சொத்துப் பொறுப்புகள்	16,230	13,109	3,624,740	3,240,913
மூலதனம்				
கூறப்பட்ட மூலதனம் / ஒதுக்கப்பட்ட மூலதனம்	2,289	2,289	192,566	189,024
நியுதிச்சட்ட ஒதுக்கு நிதியம்	747	686	55,843	47,506
பிடித்து வைக்கப்பட்ட வருவாய்கள்	13,852	12,688	-	-
ஏனைய ஒதுக்கங்கள்	3,071	3,157	77,000	42,893
பங்குதாரர்களுக்கான பொத்த பங்கு மூலதனம்	19,959	18,820	325,409	279,423
கட்டுப்பாட்டு உரிமையுடைய பொறுப்புகள்	-	-	-	-
சொத்துப் பங்கு மூலதனம்	19,959	18,820	325,409	279,423
சொத்துப் பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்	36,189	31,929	3,950,149	3,520,336
எதிர்பாரா பொறுப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள்	6,639	8,619	1,594,052	1,957,422

குறிப்பு : கூறப்பட்ட தொகைகள் தட்டிக்கொண்ட தொழிற்சாலை மற்றும் நிர்வாகத்தின் நிர்வாகம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்பாட்டுச் சட்டங்கள்/ முக்கிய நிதித் தரவுகள் 31.03.2025 இல் (ஒழுங்குபடுத்துதல் அறிக்கைப்படுத்தலின்படி)		
விபரம்	வங்கி (ரூபா மில்லியன்)	
	31-மார்ச்-2025	31-மார்ச்-2024
ஒழுங்குபடுத்துதல் மூலதனம் பொதுமை(இருபில்லியன்)		
பொது உரிமையாளன்மை படி 1	19,841	18,735
கரு (படி 1) மூலதனம்	19,841	18,735
பொத்த அடிப்படை மூலதனம்	20,086	18,922
ஒழுங்குபடுத்துதல் மூலதன விகிதம் (%)		
பொது உரிமையாளன்மை படி 1 மூலதனம் (%) (மூலதனம்/மேலப்படு 700%)	62.47%	71.64%
படி 1 மூலதனம் (%) (மூலதனம்/மேலப்படு 850%)	62.47%	71.64%
பொத்த மூலதனம் விகிதம் (%) (மூலதனம்/மேலப்படு 1250%)	63.24%	72.35%
சீராகிய விகிதம் (குறைந்தபட்ச தேவைப்பாடு - 3%)	46.05%	53.82%
ஒழுங்குமூலதன திரவத்தன்மை		
நியுதிச்சட்ட திரவச்சொத்து விகிதம்(%) (குறைந்தபட்ச தேவைப்பாடு - 100%)		
ரூபா(%)	7416.00%	5370.00%
அனைத்து நாளையங்களுடன் (%)	260.80%	195.57%
திரவத்தன்மை காப்பு விகிதம்(%) (குறைந்தபட்ச தேவைப்பாடு-100%)	126.00%	138.00%
சொத்துக்களின் தரம் (நிலை 3) x 2		
திரவச் சொத்து விகிதம் (%) (இடைநிறுத்தி வைக்கப்பட்ட வட்டி நிர்வகை)"	0.12%	0.19%
தேரிய பெறுப்டா விகிதம் (%) (இடைநிறுத்தி வைக்கப்பட்ட வட்டி மற்றும் ஒதுக்கம் நிர்வகை)"	80.58%	80.94%
வருமானம் மற்றும் இலாபத்தன்மை		
தேரிய வட்டி எல்லை	5.35%	8.26%
சொத்துக்களிலிருந்துள்ள வருவாய் (வரிக்குமுன் %)	5.08%	7.37%
பங்கு மூலதனத்திலிருந்துள்ள வருவாய் (%)	8.83%	13.13%
வருமான விகிதம்	28.44%	44.93%
குறிப்புத் தகவல்கள்		
கடன்களின் பற்றிப்பு	IND AA	IND AA
பணியாளர் களின் எண்ணிக்கை	19	18
கிளைகளின் எண்ணிக்கை	1	1

* கடன் கொடுக்கப்படாத பகுதி உட்பட்ட.

கூட்டு ஆளுமை

தொனிக் தன்மை மற்றும் திறமை மூலம் விபரமாய் நடவடிக்கைகளைக் கையாளுவதில் ஒழுங்கான நடவடிக்கைகளைப் பின்பற்றும் வங்கியின் செயற்பாடுகளால் சீர்த் கூட்டு ஆளுமையை வங்கி வழங்குகிறது. மூலதனம் இதுவரை மற்றும் பங்களிப்பின் பெறுமதியைப் பாதுகாப்பதற்கு தகுனை பெருக்கிறதும் வங்கியின் நோக்கங்களில் அடங்குகின்றன. இத்த நோக்கத்தினை நிறைவேற்றும் செயல்பாடுகள் மூலதனம் இதுவரை மற்றும் பங்களிப்புகளுக்கு சரியான மற்றும் தெரிவினை தகவல்களை வழங்குவதன் பொருட்டு நிதியியல் அறிக்கையை உட்பட்ட சீர்த் தரத்தில் வெளியிடுதல் மூலம் சீர்த் தரத்து வங்கிகளைப் மேலமைப்பதற்கு மூலம் உறுதிப்படுத்துகின்றது.

வங்கியின் கூட்டு ஆளுமை பொட்பான முழு விபரங்களைவும் வங்கியின் வருடாந்த அறிக்கையில், பின்வரும் இணையத்தள முகவரியில் பார்க்கப்படலாம்.

<https://www.iob.in/Annual Reports.aspx>.

அபாய முகாமைத்துவம்

வங்கி வந்தகத்தொழையில் அபாய முகாமைத்துவம் ஒரு அத்தியாவசியமான அம்சமாகும். வங்கிகள் அபாய எதிர்பார்ப்பின் அடிப்படையில் பல்வேறு சேவைகளை வழங்கும்போது அதன் நடவடிக்கைகளில் நிகழும் பல்வேறு அபாயங்களைப் பொறுப்பெடுக்கவேண்டி ஏற்படுகின்றது. வங்கி வந்தகத்தின் வடிவமையான செயற்பாடுகளின் போது ஒரு வங்கி கடன் அபாயம், சந்தை அபாயம், செயற்பாட்டு அபாயம் உட்பட்ட பல்வேறு அபாயங்களை எதிர்கொள்கின்றது. இவ்வாறான அபாயங்களை திறமையாகவும் உறுதியாகவும் நிர்வகிக்கும் நோக்கத்துடன் வங்கியானது கொள்கைகள், கருவிகள், தொழில்நுட்பம், கணினியைப் செயல்முறை மற்றும் முகாமைத்துவ தகவல் முறை (Management Information System) உட்பட்ட பல்வேறு அபாய முகாமைத்துவ முறைகள் மற்றும் செயற்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

2015 ஜனவரி மாதத்திலிருந்து வங்கியானது பூமிய மூலதனம் பொதுமை (Basel III) பின்பற்றுகிறது. மேலும் ஒழுங்கமைப்பு வங்கிகளடங்களுக்கேற்ப கடன்சார் மூலதன அபாயத்தின் கணிப்பீதகா நிர்வகிப்பதற்கு உறுதிப்படுத்தப்பட்ட அனைத்துமுறை (SA), செயற்பாட்டு அபாயத்தின் கணிப்பீதகா அடிப்படையில் கட்டுதல் அனைத்துமுறை (HIA), மற்றும் சந்தைப்படுத்தல் அபாயத்தின் கணிப்பீதகா நிர்வகிப்பதற்கு உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து முறை (SIM) என்பவற்றை கையாற்றிவருகிறது. மேலும் மூன்றாவது கூட்டுமேலமைப்பு முந்திய செயல்பாடுகளை வங்கியானது உடனாக மூலதன பொதுமை மதிப்பீட்டு செயற்பாட்டுக்கு (ICAAP) என சமையின் அனுமதியைப் பெற்ற கொள்கையை வங்கி நடவடிக்கைகளைப் கொண்டுள்ளது. இந்த கொள்கை முந்திய கூட்டு அபாயங்களுக்கு மேலாகவும், கூடுதலாகவும் வங்கி எதிர்கொள்ளும் அனைத்து முக்கிய அபாயங்களை எதிர்கொள்ளும் வகையிலும் தற்போதுள்ள அடிப்படையில் தேவைகளை வழங்கும் மூலதன பொதுமை கட்டமைப்பை எதிர்கொள்ளும் அமைந்துள்ளது.

மேலும் அதிசீர்த் அபாய முகாமைத்துவ முறைகளையும் செயற்பாடுகளையும் வங்கி நடவடிக்கைப்படுத்துவதற்காக வங்கி வந்தகப்பிரிவுகளில் சார்ந்திராத கார்தினை, அனைத்து வந்தகங்களையும் உட்பட்ட அபாய முகாமைத்துவப்பிரிவு வங்கியின் மத்திய அமைப்புகளில் பெறுபடுகின்றது. வங்கியின் பொது முகாமைப்பாளர் தரத்தில் உள்ள ஒரு தகவலை அபாய முகாமைத்துவ உத்தியோகத்தின் இந்த பிரிவுக்கு பொறுப்பாக உள்ளிட்டது என்று குறிப்பிடப்பட்டாலன்றி கணக்கப்படுத்தப்பட்ட கூற்றுக்களிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கியுள்ளன.

உறுதிப்படுத்தல்:

இதன் கீழ் ஒப்பமிடும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை நிறைவேற்று உத்தியோகத்தார் மற்றும் இணக்க உத்தியோகத்தார் ஆகிய நபர்கள் கூட்டாக உறுதிப்படுத்துவதாவது :-

அ) மேற்படி கூற்றுக்கள் இலங்கை மத்திய வங்கியால் அறிவுறுத்தப்பட்ட படிமுறைகள் மற்றும் வரைவிலக்கணங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை.

ஆ) இக்கூற்றுக்கள் வங்கியின் கணக்கப்படுத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டாலன்றி கணக்கப்படுத்தப்பட்ட கூற்றுக்களிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கியுள்ளன.

H. A. சொன்னொல்கர்
நாட்டுத் தலைமை
திகதி: 18.06.2025

R.J.W. N. சததுரானி
இணக்க உத்தியோகத்தார்
திகதி: 18.06.2025

NEW INDIAN RUPEE (INR) TRADE SETTLEMENT FACILITY
◆ INSTANT SETTLEMENT OF IMPORT PAYMENTS IN INR TO ANY BANK IN INDIA
◆ OPENING OF LETTERS OF CREDIT/DADP/TT PAYMENTS IN INR CURRENCY
◆ DIRECT QUOTE FOR LKR/INR EXCHANGE RATE
For further details please contact us on +94 11 534400 / supercolombo@iobnet.co.in / iobcolombo@iob.in
<https://www.iob.in/colombo.aspx>